

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**FRIDAY, JULY 11, 1902.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

TAKE notice, that unless within three months from the 4th day of July, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER.  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Urubokka in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
62 ...	Tumbaowitekoratuwa ...	0	3 20
63 ...	Horakandandeniya <i>alias</i> Tumbaowita ...	3	1 11
		<hr/>	
		4 0 31	

in sheet O<sub>5</sub>-13<sup>15</sup> and bounded as follows : on the north by Mahakumburnyaya belonging to D. F. de S. Abewardena and others ; on the east by Paluwattuyaya *alias* Dampahalagewattuyaya belonging to H. D. F. Abegunasekara and others, Mananketiyevalahena claimed by ditto ; on the south by Mananketiyevalahena claimed by ditto ; on the west by the Urubokke-ganga.

මේ 1902 සවු පුලි මස 4 වෙනි දින පවත් කුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුද්‍රිතව සම්බන්ධ වී 1897, 1899 සහ 1900 ආඥාපණවල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්‍රීශ්‍රවරයානන්හාත්සේගේ ගාලුලේ කන්තෝරු වේදී උත්තාත්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙහිසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්‍රීශ්‍රවරයානන්හාත්සේට ඉහතකී ආඥාපණවලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපූ එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගණභාරදක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රජසත්තක ඉඩම් හැටියට උත්තාත්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තාත්සේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දැන ගතයුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,

ඉඩම්වල භාරකරු. විශේෂ මහත්‍රීශ්‍රවරයානන්හාත්සේය.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ උරුබොක්ක සහ ගම් පිහිටා තිබෙන මීට අමුතාපු සහතික සිතියම්වල පෙහිසෙන මෙහි පහත දක්වන බිම්කට්ටි, එනම් :—

I.

O<sub>5</sub>-13<sup>15</sup> සිතියම් පත්‍රයට අඩංගු වූ :—

මුල් සිතියම 23.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.	
		අ.	රූ. ප.
62 ...	කුබෙඕවිවේකොරවුට ...	0	3 20
63 ...	භොරකදන්දෙහිය නොහොත් කුබෙඕවිවේකොරවුට ...	3	1 11
		<hr/>	
		4 0 31	

මීට මායිම්—උතුරට ඩී. ඇස්. ද ඇස්. අබේවර්දනට සහ නවත් අයට අයිති මහකුඹුරුයායද ; නැගෙනහිරට එච්. ඩී. ඇස්. අබේගුණසේකරට සහ තවත් අයට අයිති පාළුවතුයාය නොහොත් දම් පහලගේ වතුයායද ; එම අය විසින් අයිතිවාසිකම් කියන මානන්කැටියේවලගේනද ; දකුණට එම අය විසින් අයිතිවාසිකම් කියන මානන්කැටියේවලගේනද ; බස්නාහිරට උරුබොක්කේ ගහද.

இவ்வறிவித்தலின் தெதியாடிய 1902 ம் ஆண்டு ஆடிமீ 4 ந் தேதியிலிருந்து முன்பு மாசுத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் லெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாரும் இருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பானா காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கத்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் லெவையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடற்றை காண்பிராதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விபரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை மிஸ்திரிக்கில் மொறவக்கோறணயைச்சேர்ந்த ஊறுபொக்கை என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அத்தாவது இத்தோடணுத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புதலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—


15  
O5-13 ம் அளவுக்கடதாசியில்,

I.

பிரதமபடத்து இலக்கம் 23.

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
		ஏ. ர. ப.
62 ...	தும்பேலுவிட்டெகொடுட்டுவ ...	0 3 20
63 ...	ஹொறகந்தன்தெனிய அல்லது தும்பே ஓவிட்ட...	3 1 11
		<hr/> 4 0 31

எல்லை, வடக்கு-டி. எப். த எஸ். அபேவர்தனும் சிலபேர்களுக்குமுடைய மகரும்புறுபாய; கிழக்கு-எச். டி. எப். அபேதனனையும் சிலபேர்களுக்குமுடைய பாறுவத்துபாய அல்லது தம்பகலகேவத்துபாய, மேற்சொல்லியவர்களும் உரித்துப்பேசும் மானன்செட்டியேவலகளை; தெற்கு-மேற்சொல்லியவர்கள் உரித்துப்பேசும் மானன்செட்டியேவலகளை; மேற்கு-ஊறுபொக்கைகளை.



Scale of 8 Chains to an Inch.

Situation: Urubokka village in Udugaha pattu of Morawak korale.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
62 ...	Tumbawitekoratuwa ...	0 3 20
63 ...	Horakandandeniya or Tumbawita ...	3 1 11
		<hr/> 4 0 31

Sheet O<sup>15</sup>  
5-13

Surveyor-General's Office,  
Colombo, March 19, 1902.

J. L. HAMPTON,  
for Acting Surveyor-General.

II.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
67 ...	Kukuluduwedeniya ...	0 1 13

in sheet O<sup>15</sup>  
5-13, and bounded as follows: on the north by Puwakwattedeniya belonging to Crown; on the east by Kukuluduwedeniya claimed by D. N. Abewickrama and others; on the south by Indigahaliyaddiyaya belonging to ditto; on the west by Mananketiyevalahena claimed by H. D. F. Abegunasekara and others.

05-13<sup>15</sup> සිතියම පත්‍රයට අඩංගු වූ :—

මුල් සිතියම 23.

බිම්කවරිය.

ඉඩමේ නම.

බිම්තරම.

අ. රූ. ප.

67

...

කුකුල්කුඩුවේ දෙකිය

...

0 1 13

මීට මාසිම—ලකුරට රජසත්තක පුවත්තමයන් දෙකියද; නැගෙනහිරට ඩී. ඇන්. අබේවික්‍රම සහ තවත් අයවල් වසින් අයිතිවාසිකම් කියන කුකුල්කුඩුවේ හේනද; දකුණට එම අයට අයිති ඉදිගහ ලියදියායද; බස්නාහිරට එම්. ඩී. ඇච්. අබේගුණසේකර සහ තවත් අය විසින් අයිතිවාසිකම් කියන මානන්කැට්ටේවලහේනද.

05-13<sup>15</sup> ම් අනුකූලතා සියව.

විෂයයට අනුකූලතා සියව 23.

නම.

කාණ්ඩයේ නම.

විෂයය.

අ. රූ. ප.

67

...

ලුණුලුණුවේ දෙකිය


...

...

...

0 1 13

ඒබ්බ, වැටුණු-අරාසාට්ටිලුණු පුවත්තමයන් දෙකිය; ලුණු-ආ. ආර්. අබේවික්‍රමයන් සිව්වැන්නේ නමින් පෙසම ලුණුලුණුවේ දෙකිය; දෙකිය-මෙර්ලොව්වැන්නේ නමින් පෙසම ලුණුලුණුවේ දෙකිය; මෙර්ලොව්වැන්නේ නමින් පෙසම ලුණුලුණුවේ දෙකිය; මෙර්ලොව්වැන්නේ නමින් පෙසම ලුණුලුණුවේ දෙකිය.



Scale of 8 Chains to an Inch.

Situation: Urubokka village in Udugaha pattu of Morawak korale.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
67	Kukulakuduwheniya	0 1 13

Sheet 05-13<sup>15</sup>

Surveyor-General's Office, Colombo, March 19, 1902.

J. L. HAMPTON, for Acting Surveyor-General.

III.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
42	Budugedaradeniya	0 2 35

in sheet 053-61, and bounded as follows: on the north by Budugedaradeniya belonging to Crown; on the east by Niyan-gamalaheniya belonging to Crown; on the south by Mahakumburaya belonging to D. F. de S. Abewardana and others; on the west by Budugedarahena belonging to Crown.

053-61<sup>10</sup> සිතියම පත්‍රයට අඩංගු වූ :—

මුල් සිතියම 23.

බිම්කවරිය.

ඉඩමේ නම.

බිම්තරම.

අ. රූ. ප.

42

...

බුදුගෙදරදෙකිය

...

...

0 2 35

මීට මාසිම—ලකුරට රජසත්තක බුදුගෙදර දෙකියද; නැගෙනහිරට රජසත්තක නියගමල හේන්යායද; දකුණට ඩී. ඇච්. ද ඇච්. අබේවර්දනට සහ තවත් අයට අයිති මහකුඹුරියායද; බස්නාහිරට රජසත්තක බුදුගෙදරදෙකියද.





Mahakumburuyaya



Scale of 8 Chains to an Inch.

Situation : Urubokka village in Udugaha pattu of Morawak korale.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
59	Millagahawattahena	1 0 0

Sheet O<sub>5</sub><sup>15</sup>-13

Surveyor-General's Office,  
Colombo, March 19, 1902.

J. L. HAMPTON,  
for Acting Surveyor-General.

V.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
109	Halpandeniya	0 1 36

in sheet O<sub>6</sub><sup>15</sup>-14, and bounded as follows : on the north and east by Koskanuwehenyaya claimed by D. A. S. Y. Gunawardena and others; on the south by the village limit of Dampahala ; on the west by Koskanuwehenyaya claimed by D. A. S. Y. Gunawardana and others.

O<sub>6</sub><sup>15</sup>-14 පිහිටීම පහතට අඩංගු :-

මුල් පිහිටීම 23.

පිම්කවරිය.	ඉඩමේ නම.	විමරය.
		අ. රූ. ප.
109	හාල්පන්දෙනිය	0 1 36

මෙම මායිම—උතුරට සහ නැගෙනහිරට ඩී. ඒ. ඇස්. එස්. ගුණවර්දන සහ නවත් අය විසින් අයිතිවාසිකම් කියන කොස්කානුවෙහි භේත්තියායද; දකුණට දම්පහල ගම්ඉමද; බස්නාහිරට ඩී. ඒ. ඇස්. එස්. ගුණවර්දන සහ නවත් අය විසින් අයිතිවාසිකම් කියන කොස්කානුවෙහි භේත්තියායද.

O<sub>6</sub><sup>15</sup>-14 ම අඟවුණු ප්ලාන්ට්,

පිළිගැනීමේ මිලකම 23.

නම.	කාඩ්පිටු පෙර.	විෂයය.
		අ. රූ. ප.
109	හාල්පන්දෙනිය	0 1 36

අයිතිය, වැටුප් සිමුණු-ඉ. ආ. ආ. ව. ප. ඉහළින්ද සිලපේරුමද උඩින්ද පොදු කොටසකින්ද යොදා; මෙහිදී-ඉ. ආ. ආ. ව. ප. ඉහළින්ද සිලපේරුමද උඩින්ද පොදු කොටසකින්ද යොදා.

( 6 )



Koskanuwehenyaya



DAMPAHALA VILLAGE

Scale of 8 Chains to an Inch.

Situation : Urubokka village in Udugaha pattu of Morawak korale.

Preliminary plan 23.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
109	Halpandeniya	0 1 36

Sheet O<sub>6-14</sub><sup>15</sup>

Surveyor-General's Office.  
Colombo, March 19, 1902.

J. L. HAMPTON,  
for Acting Surveyor-General.